



தீர்மானம் பற்றிய சமூகவாழ்வு சேவையின் பற்றிய பற்றிய

பற்றிய பற்றிய

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

அண்மை 2394/08 - 2024 ஆம் ஆண்டு 22 ஆம் பத்திரிகை - 2024.07.22

2394/08 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க,
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவினால் எனக்குறித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் விதப்புகைகளைக் கருத்திற்கொண்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மேலும்-

- (அ) அமைச்சரவை, 2024, யூலை 09 ஆம் திகதி 24/1315/631/634 ஆம் இலக்க அதன் தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமொன்றாக குறித்தவை அங்கீகரித்துள்ளது எனவும்;
- (ஆ) அத்தகைய வியாபாரமொன்றை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமொன்றாக கருதுகின்றமைக்கான நியாயமான தன்மை இதற்கான அட்டவணை II இல் குறித்துரைக்கப்பட்டவாறாகவுள்ளது எனவும்;
- (இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் இதற்கான அட்டவணை III இல் குறித்துரைக்கப்பட்டவாறாகவிருத்தல் வேண்டும் எனவும்; அத்துடன்
- (ஈ) குறித்துரைக்கப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் இதற்கான அட்டவணை IV இல் குறித்துரைக்கப்பட்ட திகதிகளில் தொடங்குதலும் நடைமுறையில் இல்லாதொழித்தலும் வேண்டும் எனவும்,

இக்கட்டளை மூலம் குறித்துரைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க,
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர்.

கொழும்பு,
2024, யூலை 19.

1A - PG 6774 — 289 (2024/07)

இவ் அதிகாரவர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



2A

I கொட்ச : (I) சேட்ட - டி லெகா லுசானாத்திக லுசானாத்திக சேட்ட - 2024.07.22
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

அட்டவணை I		
செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமாக குறிக்கப்பட்ட வியாபாரம் பற்றிய விபரங்கள்		
1	அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	சைனா டியூட்டி ஃப்ரீ (லங்கா) (பிரைவேட்) லிமிடெட் (CHINA DUTY FREE (LANKA) (PVT) LTD)
2	உரிம இல.	2311220030
3	உரிமம் வழங்கப்பட்ட திகதி	2023, திசம்பர் 01 வியாபாரம் ஆரம்பிக்கின்ற திகதி உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீகாரங்கள் என்பவற்றிற்காக ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்).
4	கரைகடந்த கம்பனி பதிவில்.	PCC 00289505
5	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரத்தின் வகுப்பாக்கம்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரம்.
6	விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகளுக்கான உரித்துடைமை	CHINA DUTY FREE (LANKA) (PVT) LTD ஆனது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமொன்றாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது எனவும்; செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற கடைத்தொகுதி தொழிற்பாடுகள் வியாபாரமாக அல்லது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை அல்லது முதன்மை வியாபாரமாக நியமிக்கப்படுவதற்கு தகுதி பெறமாட்டாது.
7	தகவுடைமைக் கட்டளைகள்	2024, ஏப்பிரல் 22 ஆந் திகதிய 2381/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்கள் - தீர்வையற்ற தொழிற்பாடுகளுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்) ஒழுங்குவிதிகளின் 2(3)(அ), (ஆ), (இ) மற்றும் (ஈ) என்னும் ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்ட கட்டளைகள்.
8	ஏற்புடையற்பாலதான விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்புத் திட்டம்	2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகர (செயல் நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்கள் - தீர்வையற்ற தொழிற்பாடுகளுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்) ஒழுங்குவிதிகளின் 3 ஆம் ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்ட திட்டம்.

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த - தீர்வையற்ற சில்லறை தொழிற்பாடுகள் வியாபாரமாக கருதுவதற்கான நியாயமானதன்மை

ஹெற்கொங்காக்கின் நாட்டின் China Duty Free International Limited நிறுவனம் மற்றும் CHEC Port City Colombo (Pvt) Ltd ஆகியவற்றுக்கு இடையே 80:20 என்ற கூட்டு முயற்சி (JV) 10.9 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் தீர்வையற்ற சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்காக நிறுவப்பட்டது. இது குறைந்தபட்ச முதலீட்டுத் தகுதிவிதியான ஐக்கிய அமெரிக்க டொலர் 5 மில்லியன் தொகையை விஞ்சுகின்றது என்பதோடு ஆரம்பத்தில் அண்ணளவாக 50 வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. முக்கிய கூட்டுப் பங்காளரான China Duty Free International Limited உலகளவில் 200 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட உலகின் முன்னணி பயண சில்லறை விற்பனையாளராகவும், 2021 இல் 10.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் வருடாந்த வருவாய் மற்றும் 20 மில்லியனுக்கும் அதிகமான விசுவாச உறுப்பினர்களைக் கொண்ட 1000 க்கும் மேற்பட்ட உலகளாவிய சிறந்த தயாரிப்புப் பொருட்களுடனும் இணைந்து செயல்படுகிறது.

சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள்
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	அ) பகிர்ந்தளிக்கப்படும் சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிசளிலிருந்தும் விலக்களிக்கப்படும். ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	அ) ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் உள்நாட்டு கொள்வனவுகளும் ஆ) 2024, ஏப்பிரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.

4A

I கொடக : (I) சேடக - இ லகை ஸ்ரககான்திக ஸலகலகீ ச்னரகலே டிகி லகை டகலகி லகை - 2024.07.22

பகுதி I : டகாகுதி (I) - இலகைகச சனநாகக சோசலகச குடியரசு வர்த்தககானப் பத்திரிகை - அதி விசேஷககானது - 2024.07.22

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள்
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	அ) ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் உள்நாட்டு கொள்வனவுகளும் ஆ) 2024, ஏப்பிரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தககானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	அ) ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் உள்நாட்டு கொள்வனவுகளும் சகல இறக்குமதிகளும் ஆ) 2024, ஏப்பிரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தககானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	ஆ) ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் உள்நாட்டு கொள்வனவுகளும் சகல இறக்குமதிகளும் ஆ) 2024, ஏப்பிரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தககானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	ஆ) ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் உள்நாட்டு கொள்வனவுகளும் சகல இறக்குமதிகளும் ஆ) 2024, ஏப்பிரல் 22 ஆம் திகதிய 2381/24 ஆம் இலக்க அரசாங்க வர்த்தககானி அறிவித்தலின்படி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகளிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்.	இச்சட்டத்தின் கீழ் விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்கப்பட மாட்டாது.
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச்சட்டத்தின் எல்லா ஏற்பாடுகளிலிருந்துமான விலக்களிப்பு
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச்சட்டத்தின் கீழ் விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்கப்படமாட்டாது
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2022, யூன் 03 ஆம் திகதிய 2282/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தககானியில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு நாணய மாற்றல் (கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் தவிர இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்துமான விலக்களிப்பு.

13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	இச்சட்டத்தின் கீழ் விலக்களிப்பு அல்லது ஊக்குவிப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை.
----	---	---

அட்டவணை IV			
வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 யூலை 19	2044 யூலை 18
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்.	ஏற்படையதல்ல	ஹஹ
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்படையதல்ல	ஏற்படையதல்ல
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 யூலை 19	2044 யூலை 18
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	ஏற்படையதல்ல	ஏற்படையதல்ல

EOG 07 - 0202